

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானங்கள் மற்றும் செலவுகள் கணக்கு, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டு கொள்கைகள் மற்றும் ஏனைய விளக்கமளித்தல் தகவல்களின் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் 172(1) ஆம் உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 10(1) இன் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எமது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் தரப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப் பாய்ச்சல் கூற்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க உண்மையாக மற்றும் நியாயமாக வெளிப்படுத்துகின்றன, என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் முனைப்பழியுள்ள அபிப்பிராயம் வெளிப்படுத்துகின்றேன்.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க என்னால் கணக்காய்வு செய்யப்பட்டது. இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் வகையில் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் போதியளவானவை மற்றும் பொருத்தமானவை என்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக முகாமைத்துவத்தினதும் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தலும் நியாயமாகச் சமர்ப்பித்தலும் மற்றும் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுகளற்ற நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு இயலுமான வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினைத் தீர்மானிப்பது முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு, நிருவகிக்கின்ற தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள் சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் அற்றவை என்பதற்கான உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் அதன் பொருண்மையான தன்மையானது இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் அமுல்படுத்தப்படுகின்ற பொருளாதாரத் தீர்மானம் தொடர்பான ஏற்படுத்துகின்ற தாக்கத்தின் அடிப்படையில் தங்கியுள்ளது.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் ஆகிய காரணங்களினால் ஏற்படுவதினாலாகும்.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத் தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வெளிப்படுத்தல்கள் என்பன மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களுக்கு அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வகையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வு நோக்கெல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள் வழிகாட்டுக்கோவைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் வழங்கப்பட்ட ஏனைய பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிறுவனம் செயற்படுகின்றதா எனவும்,

- தனது அதிகாரங்கள், இலக்குகள், மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும்,
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆகும்.

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தில் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1) (ஈ) (iii) பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் கடந்த வருடத்தை ஒத்திருந்தன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(i)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் கடந்த வருடத்தில் என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபார்கள்கள்
(அ) கடந்த 03 ஆண்டுகளில் சபையின் நூலகங்களுக்கு நன்கொடையாகக் கிடைக்கப்பெற்ற 2,276 எண்ணிக்கையான ரூபா 1,041,246 புத்தகங்கள் நிதிக்கூற்றுக்களில் சொத்தாகக் காட்டப்பட்டிருக்கவில்லை.	எதிர்வரும் ஆண்டில் நிதிக்கூற்றில் சொத்தாக வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்	நன்கொடைப் புத்தகங்களை சொத்தாக கணக்குகளில் காட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளவாறான மின்சாரப் பொருட்களின் பெறுமதி ரூபா 1,333,085 நிதிக்கூற்றுக்களில் சொத்தாகக் காட்டப்பட்டிருக்கவில்லை.	மேற்படி	நிதிக்கூற்றுக்களில் சொத்தாகக் காட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(இ) இரட்டைப்பதிவு பிழை காரணமாக சொத்துக்கள் மற்றும் திரண்ட நிதி என்பன ரூபா 1,959,516 குறைத்துக்காட்டப்பட்டிருந்தது.	இரட்டிப்பு வழுவினை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.	வழுவினை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஈ) ஆண்டிற்கான வட்டி வருமானமாக ரூபா 226,150 கணக்குகளில் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.	எதிர்வரும் ஆண்டில் சீராக்கப்படும்	நிதிக்கூற்றுக்களில் பெறவேண்டியவையாக காட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(உ) கடந்த ஆண்டுகளில் குத்தகைக்கு வழங்கியது தொடர்பில், பெற வேண்டிய குத்தகை நிலுவை ரூபா 113,650 நிதிக்கூற்றுக்களில் சொத்தாகக் காட்டப்பட்டிருக்கவில்லை.	மேற்படி	பெறவேண்டிய குத்தகையை நிதிக்கூற்றுக்களில் சொத்தாகக் காட்டப்பட வேண்டும்

1.6.2 கணக்காய்விற்காக எழுத்துமூலச் சான்றுகள் இல்லாமை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
மீளாய்வாண்டின் இறுதியில் நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள ரூபா 26,086,209 ஆன 10 மீதிகளுடன் தொடர்புடைய நிலையான சொத்துப் பதிவேடு, உரிமையை உறுதிப்படுத்தும் பதிவேடுகள் மற்றும் முற்பணப் பதிவேடு கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	குறைபாடுகளை பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்	சொத்துக்களுக் கான சான்றுகளை பெற்றுக்கொள்ளவும், பதிவேடுகளைப் பேணவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள் போன்றவற்றுடனான தொடர்பு	இணக்கமின்மை	சபையின் கருத்துரைகள்	சிபாரசுகள்
(அ) இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் நிதிப்பிரமாணம்			
(i) நிதிப்பிரமாணம் 371(5)	கடந்த காலங்களில் சபையின் திண்மக்கழிவு நிலையம் தொடர்பில் வழங்கப்பட்ட ரூபா 1,315,076 முற்பண கொடுப்பனவுகளை இனங்கண்டு அவற்றினை தீர்ப்பனவு செய்வதற்கு 19 வருடங்களுக்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	தீர்க்கப்படாமல் இருக்கின்ற முற்பணங்களுக் குரிய ஆதாரங்கள் போதியளவு அலுவலகத்தில் இல்லாமல் உள்ளது.	முற்பண கொடுப்பனவுகளை இனங்கண்டு அவற்றினை தீர்ப்பனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ii) நிதிப்பிரமாணம் 571 (1), (2) & (3)	இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலங்கடந்த 10 வகையான வைப்புக்கள் ரூபா 9,764,705 தொடர்பில் சபை உரிய நபர்களுக்கு திருப்பிக் கொடுக்கவோ அல்லது வருமானக் கணக்கிற்கு மாற்றவோ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் கடந்த வைப்புக்கள் தொடர்பாக சீர்செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகி ன்றது.	காலங்கடந்த வைப்புக்களின் வகைகளை இனங்கண்டு சீர்செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம், 2024 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 36,475,010 ஆக இருந்ததுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 42,837,657 ஆகும்.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் என்பன

மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம், நிலுவை வருமானம் என்பன தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 இல் உள்ளவாறான மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 இல் உள்ளவாறான மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரியும் வரியும்	5,100,000	8,843,318	7,776,848	4,503,070	4,875,000	7,724,910	7,445,980	3,436,600
வாடகை	17,553,500	21,941,488	21,478,314	4,789,024	18,033,000	15,273,841	17,867,637	4,325,849
உத்தரவுப் பத்திரக் கட்டணம்	1,985,000	2,927,571	2,927,571	-	1,900,000	2,774,040	2,774,040	--
ஏனைய வருமானம்	3,350,000	7,074,372	7,074,372	1,656,338	4,425,000	3,582,737	3,614,087	1,656,338
கூட்டுத் தொகை	27,988,500	40,786,749	39,257,105	10,948,432	29,233,000	29,355,528	31,701,744	9,418,788
	=====	=====	=====	=====	=====	=====	=====	=====

2.2.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

சபையின் கருத்துரைகள்

சிபார்க்கள்

(அ) ஆதனவரி

சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட 14 கிராமங்களில் அறவிடப்பட வேண்டிய வீதவரி நிலுவை ரூபா 4,503,070 அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. நிலுவைத்தொகை யினை அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் வீதவரி அறவிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஆ) வாடகை

சபைக்குச் சொந்தமான 20 கடை இறந்தவர்கள் மற்றும் வாடகை நிலுவையினை உரிமையாளர்களிடமிருந்தான வாடகை வெளிநாடு துரிதமாக அறவிட நிலுவை மற்றும் 63 குத்தகைதாரர்களிடம் சென்றவர்களைத் நடவடிக்கை எடுக்கப்பட அறவிடப்பட வேண்டிய குத்தகை தவிர்த்து வேண்டும். வருமான நிலுவை ஆகியவற்றின் கூட்டு ஏனையவர்களுக்கு மொத்தத் தொகை ரூபா 4,789,025 இனை வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(இ) ஏனைய வருமானம்

10 வருடங்களுக்கு மேலாக ஏனைய மின் கட்டணத்தை நீண்டகால நிலுவைகளை வருமானத்தில் நிலுவையாகக் அறவிட இலங்கை அறவிட நடவடிக்கை காட்டப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத் மின்சார சபைக்கு எடுக்கப்பட வேண்டும். தொகையான ரூபா 1,656,338 இனை கடிதம் எடுக்கப்பட வேண்டும். அறவிட நடவடிக்கை அனுப்பப்பட்டுள்ளது எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ஈ) நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் முத்திரைத் தீர்வைகள்

மாகாண சபையின் பிரதம மேற்படி நிலுவைத் தொகையினை செயலாளரிடமிருந்தும் மற்றும் ஏனைய அறவிட நடவடிக்கை அதிகாரிகளிடமிருந்தும் 2024 திசம்பர் 31 இல் கிடைக்க வேண்டியிருந்த நீதிமன்ற தண்டம் மற்றும் முத்திரைக் கட்டணம் என்பன முறையே ரூபா 2,487,710 மற்றும் ரூபா 11,460,270 ஆகும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
(அ) சபையின் வாகனம் ஒன்றிற்கு 2023 ஆண்டு ரூபா 206,300 செலவில் 04 ரயர்களும் மாற்றப்பட்ட போதிலும் குறித்த ரயருக்கு உத்தரவாதம் முடிவடைவதற்கு முன் 2024 ஆம் ஆண்டு மீண்டும் ரூபா 345,000 ரயர் மாற்றப்பட்டது. இதனால் சபைக்கு நிதி இழப்பு ஏற்பட்டது.	டயரில் பெரிய ஓட்டை ஏற்பட்டது. உத்தரவாத காலம் வழங்கப்பட்டு இருந்தமையினால் மாற்றித்தருமாறு கொள்வனவு செய்த நிறுவனத்திடம் கொடுத்த போது டயரில் வெளிப்புற காரணங்களினால் சேதமடைந்ததால் மாற்றித் தர மறுத்து விட்டார்கள்.	சரியான முறையில் தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவானது செயற்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) 10 வருடங்களுக்கு மேலாக நிதிக்கூற்றுக்களில் சொத்தாகக் காட்டப்பட்டு வருகின்ற இலங்கை மின்சார சபைக்கான முற்பணக் கொடுப்பனவு ரூபா 167,580 மற்றும் பொறுப்பாகக் காட்டப்பட்டு வருகின்ற மின்சாரம் விநியோகித்தமைக்கான கடன்கள் ரூபா 2,069,410 என்பவற்றை சீர்செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	இலங்கை மின்சார சபைக்கு கடிதம் எழுதியும் எந்தவிதமான பதில்கள் கிடைக்கவில்லை.	நீண்டகால நிலுவைகளை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

3.2 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
(அ) சபையினால் பயன்படுத்தப்படுகின்ற 05 காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கை சபையினால் எடுக்கப்பட்டிருக்கவில்லை.	சுவீகரிப்பினை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.	காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) வேறு அரசு நிறுவனங்களிடமிருந்து நன்கொடையாக சபைக்கு கிடைக்கப்பெற்ற வாகனங்கள், இழுவைப் பெட்டிகள் மற்றும் பவுசர்கள் உள்ளடங்கலாக 10 வாகனங்களை சபையின் பெயருக்கு உரிமை மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	உரிமை மாற்றம் தொடர்பில் உயர் மட்ட முகாமைத்துவ கமிட்டி அனுப்பப்பட்டுள்ளது	சொத்துக்களின் உரிமையினை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(இ) நீண்ட காலமாக பாவிக்கப்படாமல் சபையில் காணப்படுகின்ற 06 வாகனங்களை திருத்தி பயன்படுத்துவதற்கு சபையால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.	வாகனங்களுக்கு பதிவுப்புத்தகம், பதிவிலக்கம் இல்லாததினால் எந்த ஓர் நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை.	வாகனங்களை திருத்தி பயன்படுத்துவதற்கு சபையால் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்

3.3 ஏனைய அமைப்புக்களுக்கு விடுவிக்கப்பட்ட வளங்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
(அ) சபையின் கட்டத்தின் கூரையில் சூரியபடல மின்சக்தி (Solar Power) நிறுவும் திட்டத்தை செயல்படுத்த ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. மேலும் சபைக்கு 6% தொடக்கம் 18% வரை வருமானம் கிடைக்கக்கூடியதாக இருந்தது. இத் திட்டத்தை சபைநிதியை பயன்படுத்தி செய்திருந்தால் சபையினால் முழு வருமானத்தையும் பெற்றிருக்கலாம். எனினும் சபை அந்த வாய்ப்பை இழந்து விட்டது என்பதனை கணக்காய்வில் அவதானிக்க முடிந்தது	இதுவரை எந்த ஓர் சூரியபடல மின்சக்தி (Solar Power) அமைப்பது தொடர்பான நடவடிக்கையும் இடம்பெறவில்லை	சபையின் மற்றும் பொது மக்களின் நலன் கருதியும் மற்றும் சட்ட திட்டங்களுக்கு இணங்கவும் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்.

3.4 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

சபையின கருத்துரைகள்

சிபார்க்கள்

முகாமைத்து சேவைகள் கிழக்கு மாகாண பிரதிப்பிரதம ஆளணி
திணைக்களத்தினால் அனுமதிக்கப்பட்ட செயலாளர் (ஆளணி மற்றும் வெற்றிடங்களை நிரப்ப
ஆளணி பட்டியலுக்கமைய 05 பயிற்சி) அலுவலகத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட
வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை பதவி வெற்றிடம் தொடர்பாக வேண்டும்.
எடுக்கப்பட்டிருக்கவில்லை அறிக்கையிடப்பட்டுள்ளது.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்

4.1 சுற்றாடல் பிரச்சினை

கணக்காய்வு அவதானிப்பு

சபையின கருத்துரை

சிபார்க்க

சபையின் எல்லைக்குள் இயங்கி புதுப்பிப்பதற்கான நிறுவனங்களின் சுற்றாடல்
வருகின்ற 10 எண்ணிக்கையான விண்ணப்பப்படிவம் பாதுகாப்பு உரிமங்களை
நிறுவனங்களின் சுற்றாடல் பெறப்பட்டு சபை புதுப்பிக்க நடவடிக்கை
பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தினை நடிவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
புதுப்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது
எடுக்கப்பட்டிருக்கவில்லை.